



விசுவாசியும் சிட்சையும்

- சிட்சை – தவறு செய்தலுக்கு கொடுக்கப்படும் தண்டனையல்ல
- உபத்திரவங்களின் மூலமாக அளிக்கப்படும் பயிற்சி
- சுத்தம் செய்யும் போது அதிக கனி உருவாகும்
- கண்டித்து திருத்தப்படுவது

சிட்சை, சிட்சித்தல் – சிறுபிள்ளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி (அ)

கல்வி புகட்டும் செயல்

அறிவுறுத்துதல்

ஒழுங்கு நடவடிக்கை

திருத்துதல்

எச்சரிப்பு

சிட்சை – யோபு 5:17,18 1 கொரி 11:32, எபி 12:5–7, 10, 11 நீதி 3:11,12 (தவறு மூட பழக்கவழக்கங்களிலிருந்து மூடத்தனத்திலிருந்து)

பாவம் செய்து மனந்திரும்பாமல் இருக்கும் போது தேவன் சிட்சிக்க வேண்டியதாகிறது. நன்மை பயப்பது, தவறான கிரியைகளுக்காக தேவன் தண்டனை (நல்வழிப்படுத்த, ஒழுக்கப்படுத்த) தீவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்

சிட்சை இல்லை எனில்

- நாம் தேவனுடைய பிள்ளை இல்லை
- கிறிஸ்துவை விட்டு விலகி போவோம்
- முதிர்ச்சி இருக்காது
- பிசாசின் பிள்ளைகள் தேவன் அடிக்கிறதில்லை.

சிட்சை மூலம்

- நாம் தேவனுடைய பிள்ளை என்ற உறுதி பெறுகிறோம்
- சரியான வழியில் காக்கப்படுகிறோம்
- அவிசவாசிகளுடன் அழிந்துபோகாதபடிக்கு பாதுகாக்கப்படுகிறோம்
- இன்னும் அதிகமாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய கற்றுக் கொள்கிறோம்.
- சிறப்பான முறையில் பயிற்றுவிக்கிறார்
- தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு

சிட்சை விசுவாசி இரண்டுவிதத்தில் எதிர்கொள்ளலாம் (அ) பதிலளிக்கலாம்.

சிட்சையை ஏற்க மறுக்கலாம்
தேவன் மேல் கோபங்கொண்டு
தேவனுக்கு விரோதமாக
முறுமுறுக்கலாம்.
அலட்சியம் செய்யலாம்
விலகி ஓடும் போது
சோர்ந்து போவோம்
மனந்தளர்ந்து விடுவோம்

நன்றியுடனே பொறுமையுடனே சிட்சையை
ஏற்றுக்கொண்டு நம்மை
பயிற்றுவிக்க விட்டுக்
கொடுக்கலாம், கற்றுக் கொள்ளலாம்
சிட்சையை ஏற்றுக் கொள்ளும் போது
நமது வாழ்க்கையில் நீதி
பரிசுத்தம் சமாதானம் கீழ்ப்படிதல்
முதிர்ச்சி பெற செய்யும்.

நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்

சிட்சையின் நோக்கம்

- ஒன்றை உருவாக்க வேண்டும்
- பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு
- முதிர்ச்சி பெற செய்வது
- அன்பை வெளிப்படுத்துவது நீதி 3:12
- உங்களை செம்மைப்படுத்துவதற்கு



தேவசிட்சையின் வகைகள் 1 கொரி 11:30

தகாத நடத்தைக்காக தேவன் சிட்சிக்கிறார், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். சிறிய தண்டனை அளிக்கிறார்.

- பலவீனராவது (பலர்)
- வியாதியுள்ளவராவது (அநேகர்)
- மரித்து விடுவது (சிலர்) (அன்னியா சப்பீரார் அப் 5:1-11)

(தேவ மகிமைக்கு இழுக்கு உண்டாகும் போது) கீழ்படியாத தனது பிள்ளைகள் தேவனுடைய நாமத்துக்கு (மரணத்துக்கேதுவான பாவம்) அவகீர்த்தியை ஏற்படுத்துவதால் சில நேரங்களில் அவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துக் கொண்டு விடுகிறார்.

சிட்சையை தவிர்க்க

- நம்மை நாமே நிதானித்து அறிந்தால் (பாவத்தை அறிந்து மனம் வருந்தி அறிக்கையிடு, மனந்திரும்பு பவத்தை விட்டு, மன்னிப்பு கேட்டால்)
(தங்களுடைய வாழ்க்கையில் பாவத்தை நியாயந்தீர்த்தல்)
- மகிழ்ச்சியும் வெற்றியும் சூழ்ந்த வளமிக்க நேரங்களைவிட அச்சமும் தோல்வியும் மிகுந்த இருளார்ந்த நேரங்களிலே தேவனைக் குறித்து அதிகமாகக் கற்றுக் கொண்டேன்.
- நம் வருத்தங்களிலும் வேதனைகளிலும் இன்னல்களிலும் நாம் பெற்ற கிருபை மிக பெரியது.
- கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு எதுவும் தற்செயலாக நடப்பதில்லை.
- சோக நிகழ்ச்சிகள் யாவும் மாறுவேடத்தில் வரும் ஆசீர்வாதங்கள் ஏமாற்றங்கள் யாவும் தேவன் அருளும் புதிய வாய்ப்புகள்
- நம் வாழ்வில் ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளில் தேவன் நம்மை நடத்தி கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுவார்.



- சிட்சிக்கப்படுகின்ற தருணங்களில் எல்லா சிட்சைகளும் வேதனை அளிப்பதாக தோன்றும். ஆனால் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். (எபி 12:11)
- “ஒழுக்கத்தின் மூலமாக மட்டுமே கார்த்தருக்குள் முழு வளர்ச்சி அடைந்த பிள்ளைகளாக முடியும்”

ஜெபம்

சிட்சையின் போது “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” எந்த காரியத்தை என்னுடைய வாழ்க்கையிலே சரி செய்யவேண்டும்? கேட்டுக் கொண்டேயிருங்கள்.

எனது நலனுக்காகவே சிட்சிக்கிறார் ஒழுக்கப்படுத்துகிறார் வசனத்தின் மூலமாக தேவன் ஆலோசனை தந்து உங்களை வழிநடத்துவார்.

உலகத்தில் மனிதர்கள் தேவனால் சிட்சிக்கப்படும் போது அவர்கள் வாழ்க்கையில் நான்கு வித பிரதி கிரியைகள் ஏற்படுகிறது.

1) அற்பமாக எண்ணுவது நீதி 3:11,12

அலட்சியம் பண்ணுவது

சிட்சை கூற விரும்புகிற செய்தி என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

எல்லோருக்கும் பிரச்சனை இருக்கிறது (பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொள்வது)

பரமபிதா என்னை எவ்வித ஒழுக்கத்திற்குள்ளாக கொண்டுவர இந்த வேதனையை

அனுபவிக்கிறேன் என்பதை உணராது இருக்கும் நிலை



2) சோர்ந்து போகிறவர்கள் நீதி 3:11

ஏன் இவ்விதமாக நேரிட்டது என்று சோர்ந்து போகிறார்கள் (வியாதி படுக்கையில் பல ஆண்டுகள் இருந்த பரிசுத்தவான்களும் சோர்ந்து போகாமலிருக்க தேவன் அவர்களை பலப்படுத்துகிறார்)

3) சிட்சை சகிக்கிறவர்களாயிருந்தால் எபி 12:7

கர்த்தரின் சிட்சையை சகிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இந்த துன்பத்தின் மூலமாக நீர் எனக்கு கற்றுத் தர விரும்புகிறதை நான் கற்றுக் கொள்ள விரும்பமுள்ளவனாயிருக்கிறேன்.

4) வேதனைகளை எதிர்கொள்ள பழகிவிட்டவர்கள் எபி 12:11

வேதனைகளை எதிர்கொள்ள பழகிவிட்டவர்களா? தேவன் குறிப்பிட்ட நோக்கத்துடனேயே இவைகள் எல்லாவற்றையும் உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கிறார்.

அவற்றை எதிர்கொள்ள பழகி கொள்ள வேண்டும் (சரீர இச்சைகளை ஒடுக்கி கீழ்ப்படுத்து) 1 கொரி 9:27

தேவ சிட்சையை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை தேவன் பார்த்து கொண்டிருக்கிறார்.

சிட்சையை சகித்து, கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

சிட்சையில் - எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை கற்றுக் கொள்ள வேண்டும்.

உபத்திரவம் - பொறுமை - பரீட்சை - நம்பிக்கை

(சந்தோஷம்) ரோம 5:3 ஆவிக்குரிய வளர்ச்சியடைகிறோம்.

உபத்திரவம் உருவாக்கும் கனி - சந்தோஷம், பொறுமை, நம்பிக்கை



- உபத்திரவம் – பொறுமையை வளர்த்து கொள்ள உதவும்
- நம்முடைய பண்பை வளர்க்கும்
- விசுவாசத்தின் பரீட்சை யாக் 1:3

பிரச்சனைகள் ஒன்றும் நம்மை அழிக்க அல்ல ஆக்குவதற்கு

தேவனது கரத்தில் உங்கள் பிரச்சனைகளை ஆக்குவதற்கு கொடுங்கள்

உங்கள் குணம் மாறும்
வாழ்க்கை மாறும்
திருப்புமுனை வரும்
மரணத்தின் விளிம்பில் கர்த்தரின் மகிமையை காண்பீர்கள்

பிரச்சனை மாறவில்லை
சூழ்நிலை மாறவில்லை

} நீ மாறுவாய் ஜெபம்
உன்னை மாற்றும்

வேதாகமம்



ஜெபம்

“தேவன் என்னை எவ்வாறு பார்க்கிறாரோ அவ்வாறே நானும் பார்க்க உதவி செய்யும்”

“நீர் என்னை காண்கிறது போல நான் என்னை காண உதவி செய்யும்”


பிரச்சனைகளை நித்திய கண்ணோட்டத்தில் (இயேசுவை போல மாறுவதற்கு) காண வேண்டும்.

வாழ்க்கை சுவிசேஷமாக மாற வேண்டும்.

கர்த்தர் எங்களோடு இருப்பதால் சந்தோஷமாயிருக்கிறோம். வேண்டும்

ஜெபம்

“இந்த சூழ்நிலையில் உமது நாத்தை மகிமைப்படுத்த என்ன செய்ய வேண்டும்”



www.ratchipu.com